(முற்பகல் 10-40)

திரு. பி. ஆர். தாமஸ் : 2—10—70-க்கும் முன்னதாக இரண்டு வேறுபட்ட ஊதிய விகிதங்கள் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. அத்தோடு தலைமையாசிரியர்படி என்றும் வழங்கப்பட்டது. அதே முறையில் தலைமை யாசிரியர்படி என்ற வகையில் இப்போது வழங்க அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : இப்போது மூன்றுவது சம்பளக் கமிஷன் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்னுல் வைக்கலாம்.

திரு. கே. எஸ். அப்துல் வகாப் : புதிய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் ப்ளஸ் 2 என்ற ஹையர் செகண்டரி வகுப்புகளுக்கு உள்ளவர் ஹெட்மாஸ்டர் என்று அழைக்கப்படுவாரா அல்லது பிரின்சிபால் என்று அழைக்கப்படுவாரா? ஹையர் செகண்டரி பள்ளிக்கும் ஹைஸ்கூலுக்கும் ஒருவரே இருந்தால், அவரை பிரின்சிபால் என்பதா ஹெட்மாஸ்டர் என்பதா?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : ஹையர் செகண்டரி பள்ளியில் ஹெட்மாஸ்டர் இருப்பார். அது முழுமையான பள்ளியாக இருப்பதால், ஹெட்மாஸ்டர் என்பவர்தான் இருப்பார்.

Integration of 'A' and 'B' Wing Teaching Staff.

*187 Q.—THIRU A. R. DAMODARAN, THIRU P. R. THOMAS and THIRU K. S. GANAPATHI : Will the Hon. the Minister for Education be pleased to state with reference to the answer given to Legislative Council Question No. 6, on the floor of the Council on 20th August 1977—

(*a*) whether the Government have had any discussions with the representatives of 'A' and 'B' Wing Teaching Staff regarding integration; and

(*b*) if so, the stage at which the matter now stands?

'ஏ' மற்றும் 'பி' பிரிவு ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு

திரு. ஏ. ஆர். தாமோதரன், திரு. பி. ஆர். தாமஸ் & திரு. கே. எஸ். கணபதி : மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் 20—8—1977 அன்று சட்ட மன்ற மேலவையில் 6 ஆம் எண் வினுவிற்கு அளிக்கப்பட்ட விடையையொட்டி கீழ்க்கண்ட வினுக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) 'ஏ' மற்றும் 'பி' பிரிவு ஆசிரியர்களை ஒருங்கிணைப்பது தொடர்பாக அந்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன் அரசு விவாதம் நடத்தியதா?

(இ) ஆம் எனில், இது தற்போது எந்த நிலையில் உள்ளது?

1978 மார்ச் 18]

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : (அ) ஆம்.

(இ) 'ஏ' 'பி' பிரிவு பள்ளிகளில் ஒருங்கிணைப்பிற்கான செயற்குறிப்பு அரசின் தீவிரமான பரிசீலனையில் உள்ளது. ஒருங்கிணைப்புகான முடிவு விரைவில் எடுக்கப்படும்.

திரு. பி. ஆர். தாமஸ் : வருகிற ஆண்டில் பிளஸ் 2 வகுப்புகள் ஆரம்பிக்கப் படுகிற காரணத்தால், அந்தக் கல்வித் திட்டம் அமுலாவதற்கு முன்னால் துரிதமாக இது அமுலாக்கப்படுமா? இணைப்பு பூர்த்தி செய்யப்படுமா?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : அதற்கு முன்னதாக இந்த ஒருங்கிணைப்பு அமுல் நடத்தப்படும். மேல் உயர்நிலை வகுப்புகளில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு உயர்வு கிடைப்பதற்கான வகையில் ஒருங்கிணைப்பு முதலிலே நடைபெறும்.

திரு. ஜி. சுவாமிநாதன் : இப்போது நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிவுதற்குள்ளேயே அது உருவாக்கப்படுமா?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : முடிந்தால் தெரிவிக்கப்படும்.

Tamil Pandits, Grade II.

* 188 Q.—THIRU P. R. THOMAS and THIRU M. SANKARALINGAM : Will the Hon. the Minister for Education be pleased to state—

(*a*) whether it is a fact that Tamil Pandits Grade II of Government High Schools, appointed prior to 25th February 1971, who have completed 30 years of age, are to be regularised only from 21st March 1974, although they might have received more than three increments; and

(*b*) if so, the reasons therefor?

இரண்டாம் தர தமிழாசிரியர்கள்

திரு. பி. ஆர். தாமஸ் & திரு. எம். சங்கரலிங்கம் : மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினுக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) அரசினர் உயர்நிலைப் பள்ளிகளில் 25—2—1971 ஆம் நாளிற்கு முன்பாக வேலைக்கு அமர்த்தப்பட்ட, 30 வயது முடிந்த இரண்டாம் தர தமிழாசிரியர்கள், மூன்றுக்கும் மேலாக உயர் ஊதியம் பெற்ற போதிலும் 21—3—1974 முதற்கொண்டுதான் வேலையில் பணி வரன்முறைப்படுத்தப்படுவர் என்பது உண்மையா?

(இ) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை?